

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்துக்கான குறிப்பிடத்தக்க தரமுயர்த்தலுக்காக, கூட்டு மற்றும் மாகாண அரசுகளிடமிருந்து \$7.3 மில்லியன் நிதி முதலீட்டினை பெறுகிறது**

ப்ராம்ப்ட்டன், ON (மே 17, 2021) – இன்றைய தினம், மேயர் பேட்ரிக் ப்ரவுன்; ப்ராம்ப்ட்டன் நகர கவுன்சிலர்கள்; உள்கட்டமைப்பு மற்றும் சமுதாயங்களுக்கான கூட்டமைப்பு அமைச்சராகிய மேதகு கேத்தரீன் மெக்கன்னா அவர்களின் சார்பாக ப்ராம்ப்ட்டன் தெற்கு பாராளுமன்ற உறுப்பினரும் சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சரின் பாராளுமன்றசெயலருமாகிய மணீந்தர் சித்து; ஒன்ட்டேரியோவின் உள்கட்டமைப்பு அமைச்சராகிய மேதகு லாரீ ஸ்காட் அவர்கள் சார்பாக ப்ராம்ப்ட்டன் தெற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் சிறு வணிகம் மற்றும் அரசு பணியகங்களில் பணிகள் தேக்கமடைதலைக் குறைப்பதற்கான இணை அமைச்சராகிய மேதகு ப்ரம்மீத் சர்க்காரியா; மற்றும் ப்ராம்ப்ட்டன் மேற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினராகிய அமர்ஜோத் சாந்து ஆகியோர் இணைந்து ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து பேருந்துகளில் கணி உதவியுடனான வாகனம் அனுப்பிவைத்தல் மற்றும் தன்னியக்கமாக பேருந்துகளின் இருப்பிடம் அறியும் அமைப்புகளை மாற்றி வைப்பதற்கான கூட்டுநிதி முதலீடு பெறுவது பற்றி அறிவித்தனர்.

கனடா நாட்டில் முதலீடு செய்யும் திட்டத்தின் பொதுப்போக்குவரத்து உள்கட்டமைப்பு தொகுப்பு (PTIS) மூலமாக இந்தத் திட்டத்தில் கனடா நாட்டு அரசாங்கம் \$4 மில்லியன் தொகையை முதலீடு செய்கிறது. ஒன்ட்டேரியோ அரசு \$3.3 மில்லியன் தொகையை வழங்குகிறது, மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் \$2.6 மில்லியன் தொகையை இந்த திட்டத்திற்கு வழங்குகிறது

இந்த திட்டப்பணியில் அனைத்து ஆதாரவளிக்கும் சாதனங்கள், வலைப்பின்னல் தொகுப்பு மற்றும் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் போக்குவரத்து பேருந்துகளில் கணி உதவியுடனான வாகனம் அனுப்பிவைத்தல் மற்றும் தன்னியக்கமாக பேருந்துகளின் இருப்பிடம் அறியும் மென்பொருள் ஆகியவற்றை பொருத்துதலை உள்ளடக்குகிறது. இந்த மாற்றுச் சாதன அமைப்புகள் 450 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் நிறுவப்படும். இதில் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளக்கூடிய குரல்வழி செய்திப் பரிமாற்றம், டேட்டா ரேடியோ நெட்வொர்க், மற்றும் 130 க்கும் மேற்பட்ட பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் மின்னணு அறிவிப்பு பலகைகள் மற்றும் பயணிகளுக்கான தானியங்கி கவுண்டர்களைக் கொண்டபடி பேருந்துகளில் அமைப்பு செய்தல் உள்ளிட்ட துணை அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும்.

இந்த புதிய அமைப்புகளைக் கூடுதலாக அமைப்பது என்பது, தரவுகளின் நம்பகத்தன்மை, செயல்பாட்டு கண்காணிப்பு, கணினி திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு, ப்ராம்பட்டனுக்கான சிறந்த தரமான மற்றும் பாதுகாப்பான பொது போக்குவரத்து அமைப்புக்கு உதவும்.

### லின்குகள்

- [கனடா மற்றும் ஒன்ட்டேரியோ அரசுகள் ப்ராம்பட்டன் குடியிருப்பு வாசிகளுக்கான பொதுப் போக்குவரத்து துறையை மேம்படுத்த முதலீடு செய்கிறார்கள் \(Canada and Ontario invest in improved public transit for residents of Brampton\)](#)

### அறிஞர் கூற்றுக்கள்

“எங்கள் பொது போக்குவரத்து அமைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த குறிப்பிடத்தக்க முதலீட்டை ப்ராம்பட்டன் நகரம் வரவேற்கிறது. ப்ராம்பட்டன் பேருந்து போக்குவரத்து என்பது, கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் போக்குவரத்து நெட்வொர்க்குகளில் ஒன்றாகும், மேலும் புதுப்பிக்கப்பட்ட அனுப்பி வைத்தல் மற்றும் வாகன இருப்பிடம் அறியும் தொழில்நுட்பமானது, ப்ராம்பட்டனில் நிகழ்நேர தகவல், இணைப்பு, தரம் மற்றும் பொது போக்குவரத்தின் பாதுகாப்பை பெரிதும் மேம்படுத்தும். ப்ராம்பட்டனுக்கு முதலீட்டைக் கொண்டுவருவதற்காக அனைத்து மட்ட அரசாங்கங்களுடனும் தொடர்ந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்*

“ப்ராம்பட்டன் நன்கு இயங்குகின்ற ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரம் ஆகும். இந்த முக்கியமான முதலீடானது, எங்கள் போக்குவரத்து அமைப்பு நவீனமானதாக, திறமையானதாக மற்றும் நன்கு இணைக்கப்பட்டதாக இருப்பதை உறுதி செய்யும். எங்கள் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ப்ராம்பட்டன் பேருந்து போக்குவரத்து தனது அன்றாட செயல்பாடுகள், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு துணை நிற்பதற்காக, சமீபத்திய புதுப்பித்த தொழில்நுட்பங்களைக் கொண்டிருப்பதை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம். இதை சாத்தியமாக்கிய எங்கள் அரசாங்க பங்காளிகள், ஊழியர்கள் மற்றும் முன்னேற்றத்தில் பங்குவகிப்போருக்கு நன்றி.”

- *பால் விசெண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைமைப் பொறுப்பு, பொதுப்பணிகள் மற்றும் பொறியியல் துறை, ப்ராம்பட்டன் நகரம்*

“ப்ராம்பட்டன் நகருக்கு முதலீட்டைக் கொண்டுவருவதற்காக, எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற நகர ஊழியர்கள் அர்ப்பணிப்பு கொண்டுள்ளனர். ப்ராம்பட்டன் போக்குவரத்து பேருந்துகளில் இந்த சாதனங்களையும் அமைப்புகளையும் மாற்றியமைத்து, செயல்படுத்தும்போது, ஏற்படும் ஒருங்கிணைப்பினால் எங்கள் பேருந்து தொகுப்பு மற்றும் சமூகம் ஆகிய இரண்டுமே பெரிதும் பயனடைகின்றன.”

- *டேவிட் பேட்ரிக், தலைமை செயல் அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்*

இன்றைய முதலீடானது, தரவுகள் மீதான நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டுக்கான கண்காணிப்பு மற்றும் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் ப்ராம்ப்ட்டனின் பொது போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும். இது வரவிருக்கும் பல ஆண்டுகளில் தரமான மற்றும் பாதுகாப்பான பொது போக்குவரத்து விருப்பத்தெரிவுகளை குடியிருப்பாளர்கள் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்யும். கனடாவின் உள்கட்டமைப்பு திட்டமானது, ஆயிரக்கணக்கான திட்டங்களில் முதலீடு செய்கிறது, நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, மேலும் தூய்மையான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குகிறது. ”

- உள்கட்டமைப்பு மற்றும் சமுதாயங்களுக்கான கூட்டமைப்பு அமைச்சராகிய மேதகு கேத்தரீன் மெக்கன்னா அவர்களின் சார்பாக ப்ராம்ப்ட்டன் தெற்கு பாராளுமன்ற உறுப்பினரும் சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சரின் பாராளுமன்றசெயலருமாகிய மணீந்தர் சித்து

“வளர்ந்து வரும் நகரமாக இருக்கும் ப்ராம்ப்ட்டன் நகரில், எங்கள் மக்களை எங்கள் சமூகத்தின் ஊடாக நடமாடச் செய்வதற்காக பாதுகாப்பான, புத்திசாலித்தனமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய போக்குவரத்து வசதி தேவையாகும். இந்த முதலீடானது, எங்கள் சமூகத்திற்கான நவீனமயமான, பயனுள்ள மற்றும் திறமையான போக்குவரத்து வசதியைத் தொடர்ந்து உருவாக்குவதற்கானது - இதனால் கடின உழைப்பாளிகளான ப்ராம்ப்ட்டன் நகர குடும்பத்தினர் முன்னேறுவதற்காக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ”

- ஒன்ட்டேரியோவின் உள்கட்டமைப்பு அமைச்சராகிய மேதகு லாரீ ஸ்காட் அவர்கள் சார்பாக ப்ராம்ப்ட்டன் தெற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் சிறு வணிகம் மற்றும் அரசு பணியகங்களில் பணிகள் தேக்கமடைதலைக் குறைப்பதற்கான இணை அமைச்சராகிய மேதகு ப்ரம்மீத் சர்க்காரியா

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

#### ஊடக தொடர்புகள்

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுதிரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)

சண்ட்டால் ஆபெர்ட்டின்

பத்திரிக்கை செயலர்

உள்கட்டமைப்பு மற்றும் சமுதாயங்களுக்கான அமைச்சர் அலுவலகம்

613.941.0660 | [chantalle.aubertin@canada.ca](mailto:chantalle.aubertin@canada.ca)

கிறிஸ்டின் புவோல்ட்  
பத்திரிகை செயலர்  
ஒன்ட்டேரியோவின் உள்கட்டமைப்பு அமைச்சர் மேதகு  
லாரீ ஸ்காட் அவர்களின் அலுவலகம்  
416.454.1782 | [christine.bujold@ontario.ca](mailto:christine.bujold@ontario.ca)

ஸோஃபியா ஸொவ்ஸா-டயஸ்  
தகவல் தொடர்பு கிளை  
ஒன்ட்டேரியோ உள்கட்டமைப்பு அமைச்சகம்  
437.991.3391 | [sofia.sousa-Dias@ontario.ca](mailto:sofia.sousa-Dias@ontario.ca)

ஊடக உறவுகள்  
கனடா உள்கட்டமைப்பு  
613-960-9251

கட்டணமில்லா எண்: 1.877.250.7154

மின்னஞ்சல்: [infc.media.infoc@canada.ca](mailto:infc.media.infoc@canada.ca)

இவற்றில் எங்களைப் பின்பற்றவும்: [Twitter](#), [Facebook](#)

மற்றும் [Instagram](#)

வலைத்தளம்: [Infrastructure Canada](#)